

பிலேமோனுக்கு எழுதியகடிதம்

^௧இயேசுகிறிஸ்துவுக்காகசிறைப்பட்டிருக்கிற
பவுலும்சகோதரனாகியதீமோத்தேயுவும்
எழுதுவது

எங்கள் அன்புக்குரியநண்பனும்எங்களோடு
பணியாற்றுகிறவனுமாகியபிலேமோனுக்கு
எழுதுவது

^௨எங்கள்சகோதரியாகியஅப்பியாவுக்கும்
எங்களோடுள்ளஊழியனாகிய
அர்க்கிப்புவுக்கும்உங்கள்வீட்டிலேசுடி
வருகிறசபைக்கும்எழுதுவது

^௩நமதுபிதாவாகியதேவனாலும்கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவாலும்உங்களுக்குக்
கிருபையும்சமாதானமும்உண்டாகட்டும்

பிலேமோனின்அன்பும்விசுவாசமும்

^௪என்பிரார்த்தனைகளில்உங்களை
நினைத்துக்கொள்கிறேன்நான்எப்போதும்
உங்களுக்காகதேவனிடம்நன்றி
செலுத்துகிறேன்

^௫கர்த்தராகியஇயேசுவிடம்நீங்கள்கொண்ட
விசுவாசத்தையும்தேவனுடையபரிசுத்தமான
அனைத்துமக்களிடமும்நீங்கள்கொண்ட
அன்பையும்பற்றிநான்கேள்விப்படுகிறேன்
உங்கள்விசுவாசத்துக்கும்அன்புக்கும்
தேவனுக்குநன்றிசெலுத்துகிறேன்

^௬இயேசுவில்நாம்கொண்டுள்ளஎல்லா
நல்லவற்றையும்நீங்கள்புரிந்துகொள்ள

நீங்கள்பகிர்ந்துகொள்ளும்விசுவாசம்
 உதவட்டும்எனநான்பிரார்த்திக்கிறேன்
 எனதுசகோதரனேதேவனுடைய
 மக்களிடம்நீஅன்பாகஇருந்தாய்அவர்களை
 மகிழ்ச்சிகொள்ளச்செய்தாய்இதுஎனக்கு
 மட்டற்றமகிழ்ச்சியையும்ஆறுதலையும்
 கொடுத்திருக்கிறது

சகோதரனைப்போலஏற்றுக்கொள்
 அநீங்கள்செய்யவேண்டியசிலகாரியங்கள்
 உள்ளனநான்உங்களுக்குக்கட்டளையிட
 முடியும்கிறிஸ்துவில்நம்முடையஉறவானது
 அப்படிச்செய்யும்உரிமையைக்கொடுக்கிறது
 எனநான்உணருகிறேன்

௯ ஆனால்நான்உங்களுக்குக்
 கட்டளையிடவில்லைமாறாகஅன்பினிமித்தம்
 நான்இவற்றைச்செய்யுமாறுஉங்களை
 கேட்கிறேன்நான்பவுல்இப்போதுநான்
 ஒருமுதியவன்இயேசுகிறிஸ்துவுக்காகச்
 சிறைப்பட்டவன்

௧௦ என்மகன்ஒநேசிமுக்காகஉங்களைக்
 கேட்டுக்கொள்கிறேன்நான்சிறையில்
 இருந்தபோதுஅவன்எனக்குவிசுவாசத்தில்
 மகன்ஆனான்

௧௧ கடந்தகாலத்தில்அவன்உங்களுக்குப்
 பயனற்றவனாகஇருந்தான்ஆனால்
 இப்பொழுதோஅவன்உங்களுக்கும்எனக்கும்
 பயனுள்ளவன்

௧௨ நான்அவனைஉங்களிடம்மீண்டும்
 அனுப்புகிறேன்அவனுடன்என்இதயத்தையும்

சேர்த்து அனுப்புகிறேன்
 கூட நற்செய்திக்காகச் சிறைப்பட்டிருக்கிற
 எனக்கு சேவை செய்வதற்காக அவனை
 என்னோடு வைத்திருக்கவிரும்பினேன்
 எனக்குக்கிடைக்கும் அவன் உதவி
 எனக்கு உதவுவதன் மூலம் உண்மையில்
 உங்களிடமிருந்து வருகிறது
 கூச ஆனால் முதலில் உங்களைக்
 கேட்டுக்கொள்ளாமல் நான் எதையும்
 செய்யவிரும்பவில்லை அதற்குப்பின்பு
 எனக்காக நீங்கள் செய்கிற நல்லகாரியங்கள்
 என்னுடையவற்புறுத்தலுக்காக அல்லாமல்
 நீங்களாகவே விரும்பிச் செய்தவையாக
 இருக்கும்
 கூடுகொஞ்சக்காலமாக ஒநேசிமு உங்களை
 விட்டுப்பிரிந்திருந்தான் ஒருவேளை
 என்றென்றைக்குமாக நீங்கள் அவனைத்
 திரும்பப்பெறும்பொருட்டு இது நிகழ்ந்தது
 கூச இனிமேல் ஒரு அடிமையாக அல்ல
 அடிமைக்கும் மேலானவனாக அன்புகூரிய
 சகோதரனாக இருப்பான் நான் அவனை
 மிகவும் நேசிக்கிறேன் நீங்கள் அதைவிட
 மேலாக நேசிக்கவேண்டும் கர்த்தருக்குள்
 அவனை மனிதனாகவும் நல்ல
 சகோதரனாகவும் நீங்கள் நேசிக்கவேண்டும்
 கூள் நீங்கள் என்னை நண்பனாக
 ஏற்றுக்கொண்டால் பிறகு அவனையும்
 திரும்பவும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்னை
 வரவேற்பது போலவே அவனையும்

வரவேற்றுக்கொள்ளுங்கள்
 ௧௮ அவன்உங்களிடம்ஏதாவதுஒருவகையில்
 செய்தகுற்றங்களையும்கடன்களையும்என்
 கணக்கில்வைத்துக்கொள்ளுங்கள்
 ௧௯ நான்பவுல்நானேஎன்கையால்
 உங்களுக்குஇதனைஎழுதுகிறேன்நான்
 ஒநேசிமுவின்கடனைத்தீர்த்துவிடுவேன்
 உங்கள்வாழ்வுக்காகநீங்கள்என்னிடம்
 கடன்பட்டுள்ளதைப்பற்றிநான்ஒன்றும்
 சொல்லமாட்டேன்
 ௨௦ எனவேஎன்சகோதரனேஒருகிறிஸ்தவன்
 என்கிறமுறையில்எனக்குச்செய்யப்படும்ஒரு
 உதவியாகநீங்கள்அதைச்செய்யவேண்டும்
 எனக்கேட்கிறேன்கிறிஸ்துவுக்குள்ளே
 இதயத்தைஆறுதல்படுத்துங்கள்
 ௨௧ நான்சொல்வதைக்காட்டிலும்அதிகமாக
 நீங்கள்எனக்குச்செய்வீர்கள்என்றுஅறிவேன்
 இதனைநீங்கள்ஒப்புக்கொள்வீர்கள்என்ற
 உறுதிஎனக்குஇருப்பதால்உங்களுக்கு
 இக்கடிதத்தைஎழுதுகிறேன்
 ௨௨ மேலும்நான்தங்குவதற்காகஓர்இடத்தை
 ஏற்பாடுசெய்யுங்கள்உங்கள்வேண்டுகூறுக்கு
 தேவன்செவிசாய்ப்பார்என்றுநான்
 நம்புகிறேன்உங்கள்பிரார்த்தனைகள்
 மூலமாகநான்உங்களிடம்வரமுடியும்என்றும்
 நம்புகிறேன்

இறுதிவாழ்த்துக்கள்

௨௩ இயேசுகிறிஸ்துவுக்காகஎப்பாப்பிராவும்
 என்னோடுசிறைவைக்கப்பட்டிருக்கிறான்

அவனும்உங்களுக்குவாழ்த்துசூறுகிறான்
௨௪ மாற்குஅரிஸ்தர்க்குதோமா
லூக்காபோன்றோரும்உங்களுக்கு
வாழ்த்துரைக்கிறார்கள்இவர்கள்என்னோடு
பணியாற்றுகிறார்கள்
௨௫நம்கர்த்தராகியஇயேசுகிறிஸ்துவின்
கிருபைஉங்கள்ஆவியுடன்இருப்பதாக